

Sub Court, Eraniel

O.S.No.81/2021

Date: 22.06.2026.

DW.1 - திரு.ஜாண்

சாட்சி சத்தியபிரமாணத்தின் பேரில் விசாரிக்கப்பட்டார்.

வாதி தரப்பில் குறுக்கு விசாரணை

1ம் பிரதிவாதி மேக்ஸ்வெல் என்னுடைய மகன் என்றால், ஆமாம். என் மகன் எதுவரை படித்திருக்கிறார் என்றால் M.E. படித்திருக்கிறார். என்ன படிப்பதற்காக கடன் வாங்கினார் என்றால் B.E. படிப்பதற்காக. நானும் என் மகனும் என் மகன் படிப்புக்காக கடன் வேண்டி வாதி வங்கியில் விண்ணப்பித்தோம் என்றால், ஆமாம். நாங்கள் கொடுத்த ஆவணங்களை பரிசீலனை செய்த வாதியின் வங்கி கடன் தொகையை 04.09.2009 இல் Sanction செய்தார்கள் என்றால் ஆமாம். கடன் வாங்குவதற்கு முன்பாக நானும் என் மகனும் சேர்ந்து வங்கிக்கு சென்றிருந்தோம் என்றால், ஆமாம். என்னிடம் காண்பிக்கப்படும் ஆவணங்களில் வா.சா.ஆ.1 முதல் 7 வரை உள்ளது என்னுடைய கையெழுத்தா என்றால், இல்லை. நான் கையெழுத்து போட்டுக் கொடுத்த ஆவணம் வெற்றுப் பேப்பரில் தான் போட்டுக் கொடுத்தேன்.

என் மகனுடைய படிப்பிற்கு நாங்கள் வங்கியில் இருந்து கடன் வாங்கினோமா என்றால், அவன் வாங்கி இருப்பான் நான் வாங்கவில்லை. கடன் வாங்கிய பிறகு ஏதாவது வங்கிக்கு திருப்பி செலுத்தினோமா என்றால் மகன் கொடுத்து இருந்தால் உண்டு. நான் எதுவும் செலுத்தவில்லை.வங்கியிலிருந்து வழக்கு அறிவிப்பு நோட்டீஸ் எனக்கு அனுப்பப்பட்டதா என்றால், தெரியவில்லை.வா.சா.ஆ.2 ல் என்னுடைய மகனின் வயது 22 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றால் அதைப் பற்றி தெரியாது. கடன் வாங்கும் பொழுது வங்கிக்கு ஆதார் கார்டு ஆதார் அட்டையின் நகல் குடும்ப அட்டை மற்றும் பான் அட்டையின் நகல் கொடுத்தேனா என்றால் கொடுத்திருக்கலாம், எவ்வளவு வாங்கினோம் என்று தெரியுமா என்றால் ரூ.1,860,00/-வாங்கினோம், ரூ.1,86,000/- வாங்கியதில் ஒரு பைசா கூட திருப்பி செலுத்தவில்லை என்றால், சரியல்ல. ரூ.5000/- செலுத்தி இருக்கிறோம். வாதித்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வங்கி கணக்கு விவரப்பட்டியலை பார்த்தேனா என்றால்,

பார்க்கவில்லை. நான் தற்பொழுது வங்கியில் இருந்து வாங்கிய கடனை தவணை முறையில் திருப்பி செலுத்துவதற்கு தயாராக இருக்கிறேனா என்றால், இல்லை. வழக்கில் என்னுடைய மனைவி தரப்பினராக சேர்க்கப்படவில்லை என்றால், எனக்கு தெரியாது. என் மகன் தற்பொழுது உயிரோடு இல்லை என்றால் ஆமாம். என் மகன் எந்த தேதியில் இறந்தார் என்றால் 06.08.2021 இல் இறந்தார்.

எனது மகன் கடன் வாங்கும் பொழுது இளவர் இல்லை என்றாலும், உரிமை வயதை அடைந்தவர் என்றாலும், அதனால் அவர் கையெழுத்து போடுவதற்கு எல்லா உரிமையும் உண்டு என்றால், சரிதான். கடன் வாங்கும் பொழுது என் மகன் இளவர் என்பதை காண்பிக்க அவருடைய பிறப்பு சான்றிதழோ அல்லது பிறப்பு தொடர்பான பள்ளி சான்றிதழ்களோ எதுவும் தாக்கல் செய்யவில்லை என்றால், ஆமாம். எதன் அடிப்படையில் முதல் விசாரணையில் வங்கி வட்டி வாங்குவதற்கு உரிமை கிடையாது என்று சொல்லி இருக்கிறேன் என்றால், என் வழக்கறிஞரை தான் கேட்க வேண்டும். கல்விக்கடன் வாங்கியதை திருப்பி செலுத்த வேண்டாம் என்று அல்லது வட்டி திருப்பி செலுத்த வேண்டாம் என்று நான் முதல் விசாரணையில் சொல்லி இருப்பதற்கு என்னிடத்தில் ஏதாவது மத்திய அரசின் கடிதமோ அல்லது ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையோ இருக்கிறதா என்றால், எனக்கு தெரியவில்லை. என் மகன் இறந்த பிறகு நான் காப்பீட்டு சான்றிதழ் உடன் வங்கியில் என்றைக்காவது Claim செய்தேனா என்றால், மாதந்தோறும் வங்கியில் ரூ.4000/- செலுத்தி வந்தார்கள் எதற்காக என்று கேட்டேன் என்னுடைய மகனுக்கு ஏதாவது ஆகிவிட்டால், அதில் சரி செய்து கொள்ளலாம் என்பதற்காக என்று சொன்னார்கள். வங்கி தரப்பில் சாட்சியம் அளிக்க வந்தபோது நீதிமன்றத்தில் என் தரப்பில் Claim படிவம் மற்றும் இதர ஆவணங்கள் வங்கியில் சமர்ப்பித்தால் Claim தொகையை பெற்று தருகிறோம் என்று சொன்ன பிறகாவது நான் Claim படிவத்தை வங்கியில் சமர்ப்பித்தேனா என்றால், என்னிடம் அப்படி கேட்கவில்லை கேட்டிருந்தால், நான் கொடுத்திருப்பேன்.

நான் வங்கியில் இதுவரை இறப்பு சான்றிதழ் கொடுக்கவில்லை என்றால், கொடுத்து இருக்கிறேன் முதல் முதலில் தற்பொழுதுதான் முதல் விசாரணையில் இறப்பு தேதியை சொல்லி

..3..

இருக்கிறேன் என்றால், சரியல்ல. வாதி வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கு நான் கடமைப்பட்டவர் என்றாலும், கடனை திருப்பி செலுத்தாமல் இருப்பதற்காக பொய்யாக சாட்சியம் அளிக்கிறேன் என்றாலும், சரியல்ல. இந்த வழக்கில் கோரியுள்ள முழு தொகை மற்றும் வட்டிகளை பெறுவதற்கு வாதிக்கு உரிமை இருக்கிறது என்றால், இல்லை.

மறு விசாரணை இல்லை.

திறந்த நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல சொல்ல என்னால் தட்டச்சுருக்கு சொல்லப்பட்டு அவரால் தட்டச்சு செய்யப்பட்டு சாட்சி படித்து பார்த்து சரியென ஒப்புக்கொண்டு என் முன்னிலையில் கையெழுத்துச் செய்தார்.

சார்பு நீதிபதி,
இரணியல்.